[20th July 1957

Milking of cows

* 162 Q.—SRI K. SATTANATHA KARAYALAR (on behalf of Sri N. K. Palanisami) : Will the Hon. the Minister for Revenue be pleased to state—

(*a*) whether the Government have issued any orders prohibiting the milking of cows in front of hotels and residential houses in the City; and

(*b*) if so, the reasons therefor?

THE HON. SRI M. A. MANICKAVELU : (*a*) No, Sir.

(*b*) Does not arise.

South Indian Silk Mills, Gudiyatham

* 163 Q.—SRI V. K. KOTHANDARAMAN : Will the Hon. the Minister for Industries be pleased to state—

(*a*) whether the Government are aware of the closure of the South Indian Silk Mills, Gudiyatham; and

(*b*) whether there is any proposal to re-open and run the mills again?

THE HON. SRI R. VENKATARAMAN : (*a*) The South Indian Silk Mills, Limited, Gudiyatham, was closed on 1st October 1952.

(*b*) No, Sir.

SRI S. PAKKIRISAMI PILLAI : எந்தக் காரணத்திற்காக இந்த ஆலை மூடப்பட்டது ?

THE HON. SRI R. VENKATARAMAN : நஷ்டம் வந்த காரணத்திற்காக.

SRI V. K. KOTHANDARAMAN : இந்த மில் முதலாளிகளுக்கிடையே உள்ள தகராறு காரணமாக அது மூடப்பட்டது. அவர்கள் வெளியிட்ட 'பாலன்ஸ்ஷீட்டையும்' அவர்களிடையே ஏற்பட்ட தகராறின் காரணமாக வெளியிடப்பட்டிருக்கக்கூடிய ரிகார்டுகளையும் அமைச்சர் அவர்கள் நேரில் பார்த்து இந்தத் தகராறை தீர்த்து, மீண்டும் இந்தத் தொழிற்சாலையை ஆரம்பிப்பதற்கு முயற்சி எடுக்கப்படுமா ?

THE HON. SRI R. VENKATARAMAN : 1952-ம் வருஷத்திய கணக்குப்படி ரூ. 63,599 நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது அந்த மில்லை நடத்தியதால். அப்படி நஷ்டம் வரக்கூடிய மில்லை எடுத்து நடத்துவது என்பது சாத்தியமில்லை.

SRI S. LAZAR : இப்பொழுது நமது நாட்டில் "ஆர்டிபிஷியல் ஸில்குக்கும், நைலான் ஸில்குக்கும்" தேவை அதிகமாக ஏற்பட்டிருப்பதால் இந்த ஸில்குக்களை உற்பத்தி செய்வதற்கான கொள்கை அரசாங்கத்திற்கு இருக்கிறதா ?

THE HON. SRI R. VENKATARAMAN : Sir, a separate question may be put.

SRI M. P. SUBRAMANIAM : சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு அரசாங்கம் ஏதாவது நிதி உதவியாக கடன் கொடுத்திருக்கிறதா ?

THE HON. SRI R. VENKATARAMAN : I am afraid I must ask for notice.

20th July 1957]

SRI V. K. KOTHANDARAMAN : 1952-வது வருஷத்திய "பாலன்ஸ் ஷீட்டுப்படி" ரூ. 60,000 நஷ்டம் என்பது உண்மை. ஆனால் ரூ. 60,000 எப்படி நஷ்டம் ஏற்பட்டது என்பதை அவர்களே வெளியிட்டிருக்கிறார்கள். அதற்கு முன்பு ஒவ்வொரு வருஷத்திலும் லாபம் கிடைத்திருக்கிறது. இந்தியாவிலேயே இது மிகச் சிறந்த மில், அருமையான ஸில்க் துணிகளை தயாரிக்கக்கூடிய மில் என்று அதற்கு கிடைத்திருக்கக்கூடிய "சர்டிபிகேட்" மூலமாக தெரிந்துகொண்டிருக்கிறேன். கொள்ளேகால் மில் மைசூர் ராஜ்யத்திற்கு போய்விட்ட காரணத்தினாலே, இந்த மில்லை சர்க்கார் எடுத்து நடத்துவதற்கு முன்வருவார்களா ?

THE HON. SRI R. VENKATARAMAN : அது தனியார் தொழில் நடத்தக்கூடிய துறை. சர்க்கார் அதை எடுத்து நடத்துவதற்கு ஆலோசனை இல்லை.

Executive Officers under the Madras Hindu Religious and Charitable Endowments

* 164 *Q.*—SRI T. T. DANIEL : Will the Hon. the Minister for Home be pleased to state—

(*a*) the number of persons that applied for the posts of Executive Officers under the Madras Hindu Religious and Charitable Endowments with reference to the advertisement made therefor in December 1955 ;

(*b*) the number of appointments made so far ; and

(*c*) whether anybody has been appointed from the Kanyakumari district?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : (*a*) 770.

(*b*) 75.

(*c*) No.

SRI T. T. DANIEL : May I know whether there were applications from the Kanyakumari district and whether Government will be pleased to go into the desirability of taking some persons from that district preferably those belonging to the Harijan and Backward communities?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : There were applications from the Kanyakumari district. All these applications were received and considered when that district was part of Travancore-Cochin State. Therefore they were not considered for selection. But when appointment are to be made in the Kanyakumari district fresh applications will be called for. These people may apply again. Then they will be considered for appointment.

SRI A. VEDARATHNAM PILLAI : "எக்ஸிகியூடிவ் அபீசர்களை" வைத்து நிர்வகிப்பதற்கு போதிய வருமானம் இல்லாத ஆலயங்களிலும்கூட, இம்மாதிரி ஆபீசர்கள் நியமிக்கப்படவேண்டுமென்று நிர்ப்பந்திக்கப்படுகிறதா ? அதனால் கோவில் இதர செலவுகளுக்கு பணம் இல்லாமல் போகக்கூடிய நிலைமை ஏற்பட்டுவிடுகிறதா ? அது பற்றி அரசாங்கம் என்ன யோசனை செய்கிறார்கள் என்பதை தயவு செய்து அறிவிக்க முடியுமா ?